



DATE : 03.02.2022

DAY : THURSDAY

LKG - TAMIL


CW NOTES-T18-1 page

WS NOTES-T24-11 pages



வணக்கம் குழந்தைகளே!

இன்றைய பாடத்தை (03.02.2022) தமிழ் (இரு கோடு) பாட நோட்டீஸ் கரும்பலகையில் உள்ளது போல் எழுதவும்.





குழந்தைகளே! இனிய காலை வணக்கம்

இன்றைய பாடம்

தமிழ்



இன்றைய தலைப்பு

எழுதுதல் :

உயிர் எழுத்துக்கள் - ஐ , ஒ

வாய்மொழி :

பறவைகளின் பெயர்கள்



நேற்றைய எழுத்துக்கள் :

உயிர் எழுத்துக்கள்





DATE : 03.02.2022

DAY : THURSDAY

LKG - TAMIL

CW NOTES-T18-1 page

WS NOTES-T24-11 pages



இன்றைய எழுத்துக்கள்:

உயிர் எழுத்துக்கள்





DATE : 03.02.2022

DAY : THURSDAY

LKG - TAMIL

CW NOTES-T18-1 page

WS NOTES-T24-11 pages



படம் பார்த்து பெயர் சொல்லுதல்:



<https://youtu.be/HL9udS9khXM>



DATE : 03.02.2022

DAY : THURSDAY

LKG - TAMIL

CW NOTES-T18-1 page

WS NOTES-T24-11 pages



<https://youtu.be/bYJeLMiVgVE>



DATE : 03.02.2022

DAY : THURSDAY

LKG - TAMIL

CW NOTES-T18-1 page

WS NOTES-T24-11 pages



https://youtu.be/n3Mce_V0_as



DATE : 03.02.2022

DAY : THURSDAY

LKG - TAMIL

CW NOTES-T18-1 page

WS NOTES-T24-11 pages



செயல்பாட்டு நேரம்:

எழுதிப்பழக

ஐ	ஐ	ஐ	ஐ	ஐ
ஓ	ஓ	ஓ	ஓ	ஓ



DATE : 03.02.2022

DAY : THURSDAY



LKG - TAMIL

CW NOTES-T18-1 page

WS NOTES-T24-11 pages



படத்திற்குரிய முதல் உயிர்எழுத்தை எழுதுக





ஆரோக்கியமான நேரம்:

குடல் ஆரோக்கியத்திற்கு அத்திப்பழம்:



★ அத்திப்பழத்தில் நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஏ, பி போன்றவை அதிகம் உள்ளது.

★ இது வயிறு மற்றும் செரிமானத்திற்கு சிறப்பான உணவுப் பொருள்.

★ இதனால் தான் இது பல்வேறு வயிற்று பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. நார்ச்சத்து செரிமான

★ ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுவதோடு, மலம் இறுக்கமடைவதைத் தடுக்கும் மற்றும் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.

★ தினமும் இந்த பழத்தை உட்கொண்டு வந்தால் உடல் எடையிலும் மாற்றத்தைக் காணலாம்.





DATE : 03.02.2022

DAY : THURSDAY

LKG - TAMIL

CW NOTES-T18-1 page

WS NOTES-T24-11 pages



நன்றி